

இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழுவின் 2017 டிசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்தினத்தில் முடிவுற்ற ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று மற்றும் காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கிய கணக்கீட்டு கொள்கைகள் மற்றும் ஏனைய விளக்கமளிக்கும் தகவல்களினது பொழிப்பினை உள்ளடக்கிய 2017 டிசெம்பர் 31 இல் முடிவுற்ற ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச் சட்டத்தின் 13(1) ஆம் பிரிவு மற்றும் 2017 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க காப்புறுதிக் கைத்தொழிலை முறைப்படுத்தும் திருத்த அதிகாரச்சட்டம் மற்றும் 2000 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க இலங்கை காப்புறுதிக் கைத்தொழிலை முறைப்படுத்தும் அதிகாரச் சட்டத்தின் 8(3) ஆம் பிரிவு என்பவற்றுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம், எனது பணிப்பின் கீழ், கணக்காய்வு செய்யப்பட்டன. நிதி அதிகாரச் சட்டத்தின் 14(2)(சீ) பிரிவின் பிரகாரம் ஆணைக்குழுவின் ஆண்டறிக்கையுடன் பிரசுரிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகளும் அவதானிப்புரைகளும் இவ்வறிக்கையில் காணப்படுகின்றன. நிதி அதிகாரச்சட்டத்தின் 13(7)(ஏ) பிரிவின் பிரகாரம் விரிவானதோர் அறிக்கை ஆணைக்குழுவின் தலைவருக்கு 2018 யூலை 18 ஆந் திகதியன்று வழங்கப்பட்டது.

1.2 நிதிக்கூற்றுக்களுக்கான முகாமைத்துவத்தின் பொறுப்பு

இந்நிதிக்கூற்றுக்களை இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க தயாரித்து நியாயமாகச் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

1.3 கணக்காய்வாளரின் பொறுப்பு

எனது கணக்காய்வின் அடிப்படையில் இந்நிதிக்கூற்றுக்களின் மீது அபிப்பிராயம் தெரிவிப்பது எனது பொறுப்பாகும். அதியுயர் கணக்காய்வு நிறுவனங்களின் சர்வதேச நியமங்களுக்கு ஒத்ததாக (ஐஎஸ்எஸ்ஏஐ 1000 - 1810) இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். ஒழுக்கநெறி வேண்டுதல்களுடன் நான் இணங்கி நடப்பதனையும் நிதிக்கூற்றுக்கள் பொருண்மையான பிறழ் கூற்றுக்கள் அற்றவையா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதற்கு கணக்காய்வு திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்படுவதையும் இந்நியமங்கள் வேண்டுகின்றன.

நிதிக்கூற்றுக்களிலுள்ள தொகைகளினையும் வெளிப்படுத்தல்களையும் பற்றிய கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்வதற்கான செயற்பாட்டு நடைமுறைகளில் கணக்காய்வு ஈடுபடுகின்றது. மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் பொருண்மையான பிறழ்கூற்று ஆபத்தின் மதிப்பீட்டினை உள்ளடக்கும் கணக்காய்வாளரின் தீர்மானம் மீது தெரிவு செய்யப்பட்ட நடைமுறைகள் தங்கியுள்ளன. அந்த ஆபத்தினை மதிப்பீடு செய்கையில் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைக்கும் வகையில் பல்கலைக்கழகத்தின் நிதிக்கூற்றுக்களைத் தயாரித்தல் மற்றும் நியாயமாகச் சமர்ப்பித்தலுக்குரிய உள்ளகக் கட்டுப்பாடுகளை கணக்காய்வாளர் கருத்தில் கொள்கின்றாரேயன்றி பல்கலைக்கழகத்தின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் வினைத்திறனின் மீது அபிப்பிராயம் தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல. முகாமைத்துவத்தினால் பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தமான தன்மையினையும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மதிப்பாய்வு செய்தல் அத்துடன் நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தலினை மதிப்பாய்வு செய்தல் என்பவற்றினையும் கணக்காய்வு உள்ளடக்கியுள்ளது. 1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச்சட்டத்தின் 13 ஆம் பிரிவின் (3) மற்றும் (4) ஆம் உபபரிவுகள் கணக்காய்வின் நோக்கெல்லையையும் பரப்பையும் நிர்ணயிப்பதற்கான தற்றுணிபு அதிகாரத்தினை கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு வழங்குகின்றன.

எனது கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படையினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.4 இலங்கை காப்புறுதிச் சபை (IBSL) எனும் பெயரை இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழு என மாற்றஞ் செய்தல்

இலங்கை காப்புறுதிச் சபையின் கீழ் பதிவு செய்யப்பட்ட காப்புறுதிக் கம்பனிகளும் இலங்கை பிணை முறி மற்றும் செலாவணி ஆணைக்குழு அதிகாரச் சட்டத்தின் கட்டாயமாக நிரல்படுத்துவதற்கான தேவையிலிருந்து விலக்கைப் பெறும் நோக்குடன், இலங்கை காப்புறுதிச் சபை, இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழுவாக 2017 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க காப்புறுதிக் கைத்தொழிலை முறைப்படுத்தும் (திருத்த) அதிகாரச் சட்டத்தின் மூலம் மாற்றஞ் செய்யப்பட்டிருந்தது.

1.5 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இவ்வறிக்கையின் 2.2 ஆம் பந்தியில் சுட்டிக் காட்டப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகக்கப்படுகின்றது.

2. நிதிக்கூற்றுக்கள்

2.1 அபிப்பிராயம்

இந்த அறிக்கையின் 2.2 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட தாக்கத்தினைத் தவிர்த்து, இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழுவின் 2017 திசம்பர் 31 இல் முடிவடைந்த காலப்பகுதிக்கான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த காலப்பகுதிக்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் காணப்படுகின்றது என்பது எனது அபிப்பிராயமாகும்.

2.2 நிதிக்கூற்றுக்கள் மீதான கருத்துரைகள்

2.2.1 இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்கள்

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

(அ) இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமம் 7

2006, 2008, 2012 ஆம் ஆண்டுகளின்போது கொள்வனவு செய்யப்பட்ட ரூபா 2,604,348 கொண்டு செல்லும் பெறுமதியுடைய மோட்டார் வாகனங்கள் 2014 ஆம் ஆண்டின்போது ரூபா 10,000,000 பெறுமதியில் மீள் மதிப்பிடப்பட்டிருந்தன. நியமத்தின் 47 ஆம் பந்தியின் பிரகாரம் மீள்ப் பெறுமதியிடப்படும் சொத்தொன்றினது நியாயபூர்வமான பெறுமதி அதன் கொண்டு செல்லும் பெறுமதியை விட போதுமான அளவு மாற்றம் அடையும்போது மீண்டும் மீள்ப் பெறுமதியிடப்பட வேண்டுமாயினும் 2014 ஆம் ஆண்டின் பின்னர் மீள் மதிப்பீடு செய்யப்பட்டிருக்கவில்லை.

(ஆ) நியமத்தின் 65 ஆம் பந்தியின் பிரகாரம், நடைமுறை அல்லாத சொத்துக்களது பயன்தரு காலம் வருடாந்தம் மீளாய்வு செய்யப்படாமையால் மோட்டார் வாகனங்களைத் தவிர ரூபா 31,724,786 கிரயமுடைய சொத்துக்கள் முற்றாகத் தேய்மானத்திற்குள்ளானபோதும் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டவாறிருந்தன. அதற்கமைய, மதிப்பிடப்பட்ட வழுவை இலங்கை கணக்கீட்டு நியமம் 03 இன் பிரகாரம் மீளாய்வு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

2.2.2 கணக்கீட்டுக் கொள்கைகள்

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

- (அ) காப்புறுதி நிறுவனமாகப் பதிவு செய்வதற்கு விண்ணப்பிக்கும்போது அதற்குத் தேவையான தகைமைகளைப் பூர்த்தி செய்வதற்கான குறிப்பிட்ட கால எல்லையை நிர்ணயித்திருக்காததுடன் விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிடப்பட்ட நிபந்தனைகளின் பிரகாரம், காப்புறுதி நிறுவனமாகப் பதிவு செய்யப்படுவதற்கு விண்ணப்பிக்கும் நிறுவனம் அவ்விண்ணப்பத்தை விலக்கிக் கொள்ளுமாயின் குறித்த தொகையில் 50 சதவீதம் மாத்திரம் திருப்பிச் செலுத்துவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், கணக்காய்வில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின்போது 3 சந்தர்ப்பங்களில் அவ்வாறல்லாது செலவிடப்பட்ட மொத்த தொகையாகிய ரூபா 500,000 ஒரு சந்தர்ப்பத்தில் திருப்பிச் செலுத்தப்பட்டும், முழுத்தொகையும் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் செலுத்தப்படும் எனக் குறிப்பிடப்பட்டும் மொத்தத் தொகையும் வருமானமாகக் கணக்கிலிடப்பட்ட ஒரு சந்தர்ப்பமும் அவதானிக்கப்பட்டன.
- (ஆ) நூலகப் புத்தகங்கள் சம்பந்தமாக ஆணைக்குழுவால் கடைப்பிடிக்கப்பட்ட கொள்கையானது சகல புத்தகக் கிரயத்தையும் கொள்வனவு செய்யப்படும் ஆண்டின் செலவினமாகக் கணக்கிலிடுவதேயாகும். எவ்வாறாயினும், ஆணைக்குழு கொள்வனவு செய்திருந்த ரூபா 100,000 கிரயத்திற்கு மேற்பட்ட புத்தகங்களும் மேற்படி செலவினமாகக் கணக்கிலிடப்பட்டிருந்ததாக நூலக புத்தகப் பதிவேட்டின் பிரகாரம் அவதானிக்கப்பட்டது.

2.2.3 கணக்கீட்டுக் குறைபாடுகள்

2000 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க காப்புறுதிக் கைத்தொழிலை முறைப்படுத்தும் அதிகாரச் சட்டத்தின் 16(1) மற்றும் (2) ஆம் பிரிவுகளின் பிரகாரம் சகல காப்புறுதியாளர்களும் தமது காப்புறுதிக் கம்பனிகளது பதிவு செய்யப்பட்ட தவணைப் பணத்தின் மீதான கட்டணமொன்றை இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழுவுக்குச் செலுத்த வேண்டும். அதற்கமைய, 2017 யூன் 28 ஆந் திகதி நடவடிக்கைகளை இடை நிறுத்தியிருந்த காப்புறுதிக் கம்பனி ஒன்றிடமிருந்து பெற வேண்டிய ரூபா 1,460,687 கணக்கிலிடப்பட்டிருக்கவில்லை.

2.2.4 விளக்கமளிக்கப்படாத வேறுபாடுகள்

ஆணைக்குழுவின் நிதிக்கூற்றுக்களில் தேசிய காப்புறுதி நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்திடமிருந்து 2017 ஆம் ஆண்டினது செஸ் வருமானமாக ரூபா 10,062,587 பெற வேண்டியுள்ளதாகக் காட்டப்பட்டபோதும், தேசிய காப்புறுதி நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்தின் இறுதி நிதிக்கூற்றுக்களின் பிரகாரம் ஆணைக்குழுவுக்குச் செலுத்த வேண்டிய செஸ் வருமானம் ரூபா 16,107,274 ஆகக் காட்டப்பட்டிருந்தமையால் ரூபா 6,044,687 வேறுபாடு நிலவியது.

2.3 பெற வேண்டிய கணக்குகள்

2000 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க காப்புறுதிக் கைத்தொழிலை முறைப்படுத்தும் அதிகாரச் சட்டத்தின் 38(1)(ஆ) பிரிவின் பிரகாரம், 2015 ஆண்டின்போது நெடுங்கால (ஆயுட் காப்புறுதி) மற்றும் சாதாரண காப்புறுதி என காப்புறுதி நிறுவனங்களை வெவ்வேறுபடுத்துவதற்காக விண்ணப்பித்திருந்த காப்புறுதிக் கம்பனி ஒன்றிடமிருந்து பெறப்பட்ட ரூபா 500,000 மற்றும் அதனோடு தொடர்புடையதாகப் பெற வேண்டிய வரியாகிய ரூபா 71,429 என்பன கணக்காய்வுத் தினமளவிலும் அதிகாரச் சட்டத்தின் பிரகாரம் வெவ்வேறுபடுத்தப்படாமையால் தீர்த்து வைக்கப்படாதிருந்தது.

2.4 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள், முகாமைத்துவத் தீர்மானங்களுடன் இணங்காமை

பின்வரும் இணங்காமை அவதானிக்கப்பட்டன.

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் போன்றவற்றுடனான தொடர்பு	இணங்காமை
(அ) 2000 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க காப்புறுதிக் கைத்தொழிலை முறைப்படுத்தும் அதிகாரச் சட்டத்தின் 38(1)(ஆ) பிரிவு	நெடுங்காலக் காப்புறுதி (ஆயுட் காப்புறுதி) தொடர்பான சொத்துக்கள், வேறு ஏதாவது வகைக் காப்புறுதி தொடர்பான சொத்துக்களிலிருந்து வேறுபடுத்தப்பட்டிருக்க வேண்டுமாயினும் 12 பதிவு செய்யப்பட்ட காப்புறுதிக் கம்பனிகளில் 02 காப்புறுதிக் கம்பனிகள் இதுவரை அவ்வாறு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.
(ஆ) இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் நிதிப் பிரமாணங்கள் நிதிப்பிரமாணம் 371	பெறப்படும் செயல் நிமித்தக் கட்டு நிதி அப்பணி முடிவுற்றவுடனேயே தீர்த்து வைக்கப்பட வேண்டுமாயினும், பெறப்பட்டு 06 மாதங்களுக்கு மேற்பட்ட ரூபா 755,996 முற்பணம் கணக்காய்வுத் தினத்திலும் தீர்த்து வைக்கப்படாதிருந்தது.
(இ) 2003 யூன் 02 ஆந் திகதிய பீஈ/12 ஆம் இலக்கப் பொது முயற்சிகள் சுற்றறிக்கையின் 9.14 ஆம் பந்தி	நிர்வாகக் கைநூல் ஒன்றைத் தயாரித்து பணிப்பாளர் சபையின் அங்கீகாரத்துடன் அதனை திறைசேரியின் செயலாளருக்குச் சமர்ப்பித்து அவரது இணக்கத்தைப் பெற வேண்டுமாயினும், கைநூலுக்கான திறைசேரிச் செயலாளரின் இணக்கம் கணக்காய்வுத் தினத்திலேனும் பெறப்பட்டிருக்கவில்லை.

3. நிதிசார் மீளாய்வு

3.1 நிதிப் பெறுபேறுகள்

ஆணைக்குழுவின் ஆரம்பந்தொட்டு நிதிக் கூற்றுக்களில் வரிக்குப் பின்னரான மிகையோ அல்லது பற்றாக்குறையோ காண்பிக்கப்படுவதில்லை. ஆணைக்குழுவானது வருமானத்திலும் கூடிய செலவினத்தை காப்புறுதியாளர்களது பாதுகாப்பு நிதியத்தில் சீராக்கல் செய்வதன் மூலம் மேற்குறிப்பிட்ட மிகை அல்லது பற்றாக்குறையை சூனியமாக்கியிருந்தது. சமர்ப்பிக்கப்பட்ட நிதிக் கூற்றுக்களின் பிரகாரம், ஆணைக்குழுவினது வருமானமானது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் ரூபா 20,622,656 அதிகரித்திருந்தது. ஆணைக்குழுவின் மொத்தச் செலவினமும் ரூபா 20,457,782, அதாவது, 15 சதவீதத்தால் அதிகரித்திருந்தது. காப்புறுதி உரித்துடையவர்களது பாதுகாப்பு நிதியத்திற்கு மாற்றஞ் செய்யப்பட்ட தொகை ரூபா 19,035,468 அதிகரித்தும் செயற்பாட்டுச் செலவினம் ரூபா 4,179,824 அதிகரித்தும் இருந்ததே மேற்படி செலவின அதிகரிப்புக்கான பிரதான காரணமாகும்.

ஆணைக்குழுவினது 2013 தொடக்கம் 2017 வரையிலான 05 ஆண்டுகளுக்கான நிதிக் கூற்றுக்களின் பிரகாரம் செயற்பாட்டு மிகை இல்லாதபோதும், கடந்த 05 ஆண்டுகளின்போதான ஒட்டு மொத்த பங்களிப்பு வேறுபாடுகளைப் பரிசீலிக்கையில் 2013, 2014, 2015, 2016 ஆம் ஆண்டுகளின் போதான பங்களிப்பு படிப்படியாக அதிகரித்திருந்தது. மீளாய்வாண்டின்போதிலும் பங்களிப்பு அதிகரித்தபோதும் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் அவ்வதிகரிப்பு 19 சதவீதம் மாத்திரமே ஆகவிருந்தது. ஆண்டின்போது காப்புறுதி உரித்தாளர்களது பாதுகாப்பு நிதியத்திற்கு நிதி மாற்றம் மேற்கொள்ளப்பட்டமையே இதற்கான பிரதான காரணமாக அமைந்தது.

4. செயற்பாட்டு மீளாய்வு

4.1 செயலாற்றல்

4.1.1 செயற்பாடும் மீளாய்வும்

வருடாந்த செயல் நடவடிக்கைத் திட்டத்தின் பிரகாரம், ஆணைக்குழுவின் விசாரணை, கண்காணிப்பு, சட்ட மற்றும் விற்பனைச் சந்தை அபிவிருத்தி மற்றும் வெளித் தொடர்புடைய பிரிவுகளது செயல் முன்னேற்றம் தொடர்பாகப் பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

(அ) விசாரணைப் பிரிவு

- (i) காப்புறுதியாளர்களாலும் காப்புறுதித் தரகர்களாலும் பாவனையாளர்களது புகார்களைத் தீர்த்து வைக்கையில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் சம்பந்தமாக 2016 ஓக்டோபர் 01 ஆந் திகதி வெளியிடப்பட்ட வழிகாட்டிக் கடிதத்துக்கமைய 2017 சனவரி 01 ஆந் திகதி முதல் அரையாண்டுதோறும் புகார்களுக்கென அறிமுகஞ் செய்து வைக்கப்பட்டுள்ள மாதிரிப் படிவத்தின் பிரகாரம் 30 நாட்களுக்குள் காப்புறுதிக் கம்பனி ஆணைக்குழுவிற்குத் தகவல்களை அனுப்பி வைக்க வேண்டுமாயினும், 27 காப்புறுதி நிறுவனங்களில் 09 கணக்காய்வுத் தினம் வரை அவ்வாறாகத் தகவல்களை அனுப்பி வைக்கவில்லை.
- (ii) 2017 ஆம் ஆண்டில் பெறப்பட்ட 348 புகார்களில் 57 புகார்கள், அதாவது, ஏறக்குறைய 16 சதவீதம் கணக்காய்வுத் தினமான 2018 யூலை 24 ஆந் திகதியளவிலும் தீர்த்து வைக்கப்படாதிருந்தன.

(ஆ) கண்காணிப்புப் பிரிவு

- (i) 2000 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க காப்புறுதிக் கைத்தொழில் அதிகாரச் சட்டத்தின் 38(3)(அ) பிரிவின் பிரகாரம் அறிவுறுத்தப்பட்டுள்ள ஏதாவதொரு மாதிரிப் படிவத்தினது தவணை அறிக்கையை அவ்வவ்போது சமர்ப்பிக்குமாறு அக்காப்புறுதியாளரிடமிருந்து கோருவதற்கு இயலும். மாதம் முடிவடைந்து 21 நாட்களுக்குள் அவ்வாறாகக் கோரப்பட்ட அவர்களது மாதாந்த சட்டபூர்வ அறிக்கைகள் ஆணைக்குழுவிற்குச் சமர்ப்பிக்க வேண்டுமாயினும், அவ்வாறாக அறிக்கைகளைக் கோரியுள்ள 03 காப்புறுதிக் கம்பனிகள் குறித்த காலப்பகுதியின் அவ்வறிக்கைகளை ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்காதிருந்தபோதும், ஆணைக்குழு அது சம்பந்தமாக நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.
- (ii) செயல் நடவடிக்கைத் திட்டத்தின் பிரகாரம், 2016 ஆம் ஆண்டிற்காக காப்புறுதிக் கைத்தொழில் கைநூல் 2017 ஆம் ஆண்டின் மூன்றாம், நான்காம் காலாண்டுகளுக்குள் பிரசுரிக்கப்படுவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தபோதும், 04 மாதத்திற்கு மேற்பட்ட தாமதத்தின் பின்னர் 2018 ஏப்ரல் மாதத்தில் பிரசுரிக்கப்பட்டிருந்தது.

- (iii) 2017 ஓக்டோபர் 31 முதல் வாழ்க்கைக் கணிப்புப் பதவிகளில் வெற்றிடங்கள் நிலவியமையால் 2017 ஆம் ஆண்டின் மூன்றாம், நான்காம் காலாண்டுகள் தொடக்கம் இற்றைவரை காப்புறுதி நிறுவனங்களின் எண்ணிக்கை அடிப்படை மூலதனக் கட்டமைப்பின் பிரகாரம் பொறுப்புகளை மீளாய்வு செய்யும் பணி நடைபெறவில்லை.
- (iv) 2000 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க காப்புறுதிக் கைத்தொழிலை முறைப்படுத்தும் அதிகாரச் சட்டத்தின் 48(1) ஆம் பிரிவின் பிரகாரம், காப்புறுதியாளர்களால் சமர்ப்பிக்கப்படும் வாழ்க்கைக் கணிப்புத் தகவல்கள் வாழ்க்கைக் கணிப்பாளரால் மீளாய்வு செய்யப்பட்டு பரிந்துரை செய்யப்பட வேண்டுமாயினும், வாழ்க்கைக் கணிப்புப் பதவி வெற்றிடங்கள் காரணமாக காப்புறுதியாளர்கள் வழங்கும் வாழ்க்கைக் கணிப்பு அறிக்கைகள் 2016 முதல் இற்றை வரை மீளாய்வு செய்யப்படாதிருந்தன.
- (v) இலங்கை காப்புறுதி ஆணைக்குழுவின் கீழ் 60 காப்புறுதித் தரகர் கம்பனிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அக்கம்பனிகளுள் 8 கம்பனிகள் மாத்திரம் 2017 ஆம் ஆண்டின்போது களப் பரிசீலனைக் கண்காணிப்புகளை மேற்கொண்டிருந்தன. அது மொத்தத் தரகர் கம்பனிகளது எண்ணிக்கையில் ஏறக்குறைய 13 சதவீதமாகும்.

(இ) சட்டப்பிரிவு

- (i) 2000 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க காப்புறுதிக் கைத்தொழிலை முறைப்படுத்தும் அதிகாரச் சட்டத்தின் 114 ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்ட தரகர்களைப் பதிவு செய்தல் 2012 ஏப்ரல் 27 முதல் அமலுக்கு வரும் பொருட்டு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது. அத்தடையானது 2016 மே 02 ஆந் திகதி முதல் அகற்றப்பட்டு புதிய காப்புறுதித் தரகர் கம்பனிகள் பதிவு செய்யப்படுதல் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், தரகர்களைப் பதிவு செய்யும் குறிப்பிட்ட விதிமுறைகளையும், நடைமுறைகளையும் அறிமுகஞ் செய்திராததால் பதிவு நடவடிக்கைகளில் நீண்ட தாமதம் நிலவுவது அவதானிக்கப்பட்டது.
- (ii) ஒழுங்குமுறைப்படுத்தலை / மதியுரைச் செயற்பாடுகளைத் தொடக்கி வைப்பதற்கு சகல காப்புறுதி மற்றும் காப்புறுதித் தரகு முற்பணமும், பிரதான உத்தியோகத்தராக (Principal Officer) பிரதான நிறைவேற்று உத்தியோகத்தரையோ அல்லது நிறைவேற்று முகாமையாளரையோ அல்லது அப்பணிக்குப் பொறுப்பாக இருக்கும் உத்தியோகத்தரையோ நியமித்து 2017 மே 12 ஆந் திகதிக்கு முன்னர் ஆணைக்குழுவுக்கு அறிவிக்க வேண்டுமென ஆணைக்குழுவின் 2016 மார்ச் 13 ஆந் திகதிய பணிப்புரை (Direction) 09 இன் மூலம் சகல காப்புறுதி மற்றும் 60 காப்புறுதித் தரகு நிறுவனங்களுக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது. அக்கம்பனிகளது வேண்டுகோளின் பேரில் இக்காலக்கெடு 2017 செப்டெம்பர் 30 வரை நீடிக்கப்பட்டிருந்தபோதும், 2018 யூலை 24 ஆந் திகதி கணக்காய்வு மேற்கொள்ளப்படுகையிலும் 02 காப்புறுதி நிறுவனங்கள் பிரதான உத்தியோகத்தர்களை நியமித்திருக்கவில்லை.

- (iii) செலிஸ்கோ தகாபூல் லிமிட்டெட்ஸ் வியாபார நடவடிக்கைகளுக்கு ஆணைக்குழு 2009 ஆம் ஆண்டில் தடை விதித்திருந்ததுடன், SC(FR) 191/09 ஆம் இலக்க அடிப்படை உரிமை வழக்கின் மூலம் உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் பிரகாரம் அக்கம்பனிக்குச் சமர்ப்பித்த மோசடியற்ற காப்புறுதி உரித்தை படிப்படியாக நீக்கிக் கொள்வதற்கு அக்கம்பனியினது சொத்துக்களை விடுவிப்பதற்கென அப்போதைய சபை கம்பனியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டது. எவ்வாறாயினும், 142 மோசடியற்ற உரித்தில் 132 இன் உரித்து தீர்த்து வைக்கப்பட்டிருந்ததுடன், 10 வழக்குக் கோவைகளது தற்போதைய நிலைமை கணக்காய்வுத் தினமான 2018 யூலை 24 ஆந் திகதியளவிலும் சமர்ப்பிக்கப்படாதிருந்தது.

(ஈ) விற்பனைச் சந்தை அபிவிருத்தி மற்றும் வெளித் தொடர்பு பிரிவு

- (i) பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர்கள், பொலிஸ், திவிநெரும, அபிவிருத்தி, கமத்தொழில் மற்றும் கள உத்தியோகத்தர்கள் உள்ளடங்கிய உத்தியோகத்தர்களை இலக்காகக் கொண்ட மாவட்டச் செயலகங்களில் 10 அறிவூட்டும் நிகழ்ச்சித் திட்டங்கள் நடாத்தப்பட்டபோதும், சாதாரண பொதுமக்களை இலக்காகக் கொண்ட அறிவூட்டும் நிகழ்ச்சித் திட்டங்கள் நடாத்தப்பட்டதாகக் கணக்காய்வில் அவதானிக்கப்படவில்லை. அவ்வாறே, நடாத்தப்பட்ட நிகழ்ச்சித் திட்டங்களில் 50 சதவீதமானவையும் மத்திய மாகாணத்தில் மாத்திரமே நடாத்தப்பட்டிருந்தன.
- (ii) மாவட்டச் செயலகங்களில் நடாத்தப்பட்ட அறிவூட்டும் நிகழ்ச்சித் திட்டங்கள் போதுமானதாகவும் வெற்றிகரமாகவும் நடாத்தப்பட்டது தொடர்பாக கேள்விக் கொத்து மூலம் பங்குபற்றியவர்களின் கருத்துக்கள் பெறப்பட்டிருந்தன. அதற்கமைய, கேள்விக் கொத்துக்களை வழங்குவதன் மூலம் எதிர்கால நிகழ்ச்சித் திட்டங்களைத் திறம்பட நடாத்துவதற்கு அவை பயன்படும் எனக் குறிப்பிடப்பட்டபோதும், பெறப்பட்ட பதில்கள் மீளாய்வு செய்யப்பட்டோ அல்லது அப்பதில்களின் வாயிலாக நிகழ்ச்சித்திட்டம் நாளதுவரையாக்கப்பட்டு இருந்தமையையோ கணக்காய்வில் அவதானிக்க முடியவில்லை.
- (iii) ஆண்டின்போது பாடசாலைச் சிறுவர்களுக்கு 02 அறிவூட்டும் நிகழ்ச்சித் திட்டங்களை நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தபோதும், ஒரு நிகழ்ச்சித்திட்டம் மாத்திரமே நடாத்தப்பட்டிருந்தது.
- (iv) செயல் நடவடிக்கைத் திட்டத்தின் பிரகாரம், 2016 ஆம் ஆண்டில் இலங்கைக் காப்புறுதிக் கைத்தொழிலின் செயல் முன்னேற்றத்தை சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் அச்சிட்டு ஊடகங்களின் மூலம் பிரசுரிப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்தபோதும், ஆங்கில மொழியில் மாத்திரமே அவ்வறிவித்தல் பிரசுரிக்கப்பட்டிருந்தது.
- (v) 2017 ஆம் ஆண்டினது செயல் நடவடிக்கைத் திட்டத்தின் பிரகாரம், ஆணைக்குழுவின் வெப் இணையதளத்தினூடாக எப்போதும் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில்களைத் தயாரித்து வெப் இணையதளத்தில் சேர்த்துக் கொள்வதற்கு திட்டமிடப்பட்டிருந்தபோதும், கணக்காய்வுத் தினமான 2018 மே 18 ஆந் திகதியளவிலும் அவ்வாறு நடைபெறவில்லை.
- (vi) வெப் இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்ட கைநூல்களாக Brochures (சிறு கைநூல் தொகுப்பு) 08 உடன் 03 Handouts (கைப்பிரசுரம்) பிரசுரிக்கப்பட்டிருந்தபோதும், அவை நாளதுவரையாக்கப்படாது புதிய கைப்பிரசுரங்கள் எதுவுமே தயாரிக்கப்பட்டு பிரசுரிக்கப்பட்டிருக்கவில்லை.

- (vii) சமூக ஊடகங்களினூடாக காப்புறுதி தொடர்பாக அறிவூட்டுவதற்காக இலங்கை காப்புறுதிச் சபையாக youtube இல் கணக்கொன்றை ஆரம்பிப்பதற்கும் 2016 ஆம் ஆண்டில், அறிவூட்டும் கேட்போர் மற்றும் கட்புலனாகத் தொடர்புபடுத்துவதற்கும் ஆணைக்குழுவின் வெப் இணையதளத்தில் சேர்த்துக் கொள்வதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தபோதும், 2016 செப்டெம்பரின் பின்னர் வெப் இணையதளம் நாளதுவரையாக்கப்பட்டிருக்கவில்லை.
- (viii) ஆசிய அபிவிருத்தி வங்கியினூடாக தொழில்நுட்ப உதவியை வழங்கி, இலங்கை காப்புறுதி உரித்துறுதி தொடர்பான அறிவை வழங்கும் நிகழ்ச்சித்திட்டமொன்றை அமுலாக்குவதற்கு எண்ணியிருந்ததுடன், அதன் இடைவெளிப் பகுப்பாய்வு (Gap Analysis) மேற்கொள்ளப்பட்டு குறைபாடுகள் இனங்கண்டுகொள்ளப்படவில்லை. அதற்கமைய, கல்வி உபாய மார்க்கம் மற்றும் செயலில் ஈடுபடுத்துவதற்கான திட்டம் 2017 ஒக்டோபரில் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டிருந்தபோதும் அதற்கென எண்ணியுள்ள நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பமாகியுள்ளமை 2018 யூலை 24 ஆந் திகதியளவிலும் அவதானிக்கப்படவில்லை.

(உ) நிதி மற்றும் நிர்வாகப் பிரிவு

பதவியணியின் ஆற்றலை சக்திமிக்கதாக்குவதற்கு 2017 ஆம் ஆண்டிற்கான வரவு, செலவுத் திட்டத் தரவுகளின் பிரகாரம் உள்ளூர் பயிற்சிகளுக்கு ரூபா 3,000,000 மற்றும் வெளிநாட்டுப் பயிற்சிகளுக்கு ரூபா 10,000,000 என மன்றம் நிதியேற்பாட்டைச் செய்திருந்தபோதும், உள்ளவாறு செலவாகியது குறைந்த அளவிலான முறையே ரூபா 1,297,577 மற்றும் ரூபா 4,741,449 என்பனவே ஆகும்.

4.2 முகாமைத்துவச் செயற்பாடுகள்

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

- (அ) 2017 ஆம் ஆண்டிற்கான நிதிக் கூற்றுக்களில் உள்ளடங்கிய ரூபா 7,324,758 தொடர்ந்து செல்லும் பெறுமதியுடைய சொத்துக்கள், பொறித் தொகுதி, உபகரணங்கள் என்பவற்றுள் ஆண்டின் இறுதியிலான பொருட் கணிப்பின்போது இனங்காணப்பட்ட பயன்படுத்தப்பட முடியாத அல்லது பாதிப்படைந்தனவாக வகைப்படுத்தப்பட்ட 145 பொருட்கள் மாத்திரமே உள்ளடக்கப்பட்டிருந்தன. நிலையான சொத்துப் பதிவேட்டின் பிரகாரம், கணக்காய்வில் இனங்காணப்பட முடியாத போன பயன்படுத்த முடியாத அப்பொருட்களது மொத்தக் கிரயம் ரூபா 2,331,989 ஆகும். மேலும், பயன்படுத்த முடியாத பழுதடைந்தனவாக இனங்காணப்பட்ட கையிருப்பைக் கைதவிர்ப்புச் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.
- (ஆ) 2000 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க காப்புறுதிக் கைத்தொழிலை முறைப்படுத்தும் அதிகாரச் சட்டத்தின் 103(1) ஆம் பிரிவின் பிரகாரம் நடட்டத்திற்குள்ளான காப்புறுதிக் கம்பனிகளின் உரிமைகளை தீர்த்து வைக்கும் நோக்கில் காப்புறுதி உரித்துறுதிகளை வைத்திருப்பவர்களது பாதுகாப்பு நிதியம் எனும் பெயரில் நிதியம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருந்ததுடன், அந் நிதியத்தில் செஸ் வரியின் மூலம் சேர்ந்து நிற்கும் தொகையை செலவு வைக்கப்படவும் வேண்டும். இந் நிதியம் நெடுங்கால நிதியமாவதுடன் 2017 டிசெம்பர் 31 ஆந் திகதியளவில் அதன் மீதி ரூபா 4,109,959,205 ஆகவுமிருந்தது. நிதியத்தின் ஆரம்பித்தலிருந்து நிதியத்தின் பணத்தைச் செலவிடுவதற்காக சந்தர்ப்பம் ஏற்பட்டிராததால் இதனைக் கூடிய வட்டியை பெறக் கூடிய முதலீடுகளில் முதலீடு செய்வதற்கு வாய்ப்பிருந்தும் திரவவியல் நோக்கை அடிப்படையாகக் கொண்டு அதனைக் குறைந்த நாள்

முதலீடுகளில் முதலீடு செய்தமையால் நிதியம் பெறக்கூடியதாகவிருந்த கூடிய வட்டி இழப்பிற்குள்ளானமை அவதானிக்கப்பட்டது. எவ்வாறாயினும், வருடாந்தக் கட்டணத்தை பெறுவதில் தாமதம் நிலவியமையால் நாளாந்தச் செலவினத்தை ஈடு செய்வதற்கு நிதியத்திலுள்ள பணம் பயன்படுத்தப்பட வேண்டியேற்பட்டதால் குறுகிய கால முதலீடுகளில் ஈடுபட்டதாக ஆணைக்குழு கணக்காய்விற்கு அறிவித்திருந்தது.

- (இ) 2015 ஒக்டோபர் 05 ஆந் திகதிய 36 ஆம் இலக்க உள்ளகக் சுற்றறிக்கையின் பிரகாரம், தரகர் நிறுவனம் ஒன்றினூடாக வெளிநாட்டு மருத்துவக் காப்புறுதி ஒன்றை நடாத்துவதில் எவரேனும் ஈடுபடலாம் என அனுமதி வழங்கப்பட்டிருந்ததுடன், அத் தரகர் நிறுவனமானது பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். இதன் கீழ் 02 காப்புறுதிக் கம்பனிகளுக்கு ஆரம்பத்தில் ஓராண்டிற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தபோதும், அவ்வனுமதி எழுத்து மூலம் நீடிக்கப்பட்டமை புலனாகாததுடன், வெப் இணையதளத்தில் மாத்திரமே கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுமிருந்தது. வெப் இணையதளத்தில் காணப்பட்ட கால நீடிப்பு முறையான அனுமதியின்றி நடைபெற்றிருந்தமையால் அது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படுவதாக ஆணைக்குழு கணக்காய்விற்கு அறிவித்திருந்தது.
- (ஈ) 2009 டிசெம்பர் முதல் அமுலுக்கு வரும் பொருட்டு ஆணைக்குழுவின் உத்தியோகத்தர்களுக்கு ஏப்ரல், டிசெம்பர் மாத விழா முற்பணமாக ரூபா 50,000 வீதம், கொடுப்பனவை மேற்கொண்டிருந்ததுடன், இதற்காக விசேட அங்கீகாரத்தை ஆணைக்குழு பெற்றிருக்கவில்லை.
- (உ) நூலகப் புத்தகங்களை நேரடியாகப் பரிசீலனை செய்தபோது 11 புத்தகங்கள் எடுத்துச் செல்லப்படுவதற்காக வழங்கப்பட்டு 01 முதல் 07 ஆண்டுகள் கழிந்திருந்தபோதும் அவை திருப்பி அனுப்பப்பட்டதாக அவதானிக்கப்படவில்லை. அவ்வாறே ஏறக்குறைய ரூபா 100,000 பெறுமதியான 02 புத்தகங்கள் நூலகத்தில் நேரடிப் பரிசோதனைக்குக் கிடைக்காதிருந்தன.

4.3 சிக்கனமற்ற கொடுக்கல் வாங்கல்கள்

நிறுவனத்தின் தலைமை அலுவலகப் பாவனைக்காக மாதாந்தம் ரூபா 330,096 கொடுப்பனவு செய்யப்படும் அடிப்படையில் 2005 ஏப்ரல் 1 தொடக்கம் கட்டிடம் ஒன்று வாடகைக்குப் பெறப்பட்டிருந்தது. குறித்த வாடகை உடன்படிக்கை 2008 மார்ச் 31 ஆந் திகதி காலாவதியாகியிருந்தது. இதன் காரணமாக, வாடகை அமுலாக்காது வேறொரு கட்டிடத்தை தெரிவு செய்ய வேண்டியுள்ளதாக 2 சந்தர்ப்பங்களில் பணிப்பாளர் சபை கவனத்திற்குக் கொண்டு வந்தபோதும், அது அறிவிக்கப்படாது 2008 ஏப்ரல் 1 தொடக்கம் 2010 யூலை 31 வரை மாதாந்தம் ரூபா 1,472,208 கொடுப்பனவு செய்யப்படுவதற்கான உடன்படிக்கை கட்டிட உரிமையாளருடன் மேற்கொள்ளப்பட்டிருந்தது

4.4 பதவியணி நிர்வாகம்

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

- (அ) 2017 டிசெம்பர் 31 இல் உள்ளவாறு வெற்றிடங்கள் நிலவிய 04 பதவிகள் கணக்காய்வுத் தினம் வரை வெற்றிடமாகவே இருந்தன.
- (ஆ) 2003 யூன் 02 ஆந் திகதிய பீஈ/12 ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றறிக்கையின் 9.3.1 ஆம் பிரிவின் பிரகாரம், ஆணைக்குழுவினது அங்கீகரிக்கப்பட்ட பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு நடைமுறை அங்கீகரிக்கப்பட்டிருக்கவில்லை.

- (இ) 2012 மார்ச் 19 ஆந் திகதி தயாரிக்கப்பட்ட நிர்வாகக் கைநூல் நிதி அமைச்சின் அங்கீகாரத்திற்காக 2017 மார்ச் 30 ஆந் திகதி சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இதுவரை அதற்கான அங்கீகாரம் கிடைத்திருக்காதபோதும், நிர்வாகக் கைநூலின் பிரகாரம் ஆட்சேர்ப்பு, சம்பளம், படிக்களை மீள நிர்வாகத் துறை, முற்பணக் கொடுப்பனவு அடங்கலான நடவடிக்கைகளை ஆணைக்குழு மேற்கொண்டவாறிருந்தது.
- (ஈ) ஆணைக்குழுவின் ஆரம்ப சம்பள அளவுத் திட்டத்தை முகாமைத்துவ சேவைகள் திணைக்களம் 2005 ஆம் ஆண்டில் அங்கீகரித்திருந்தது. அங்கீகரிக்கப்பட்ட அந்த சம்பள அளவுத் திட்டத்திற்கும் தற்போது வழங்கப்படும் உள்ளவாறான சம்பள அளவுத் திட்டத்துக்குமிடையே வேறுபாடுகள் அவதானிக்கப்பட்டன. தேசிய சம்பள மற்றும் பதவியணி ஆணைக்குழுவும் வரிசை அமைச்சும் சம்பள அதிகரிப்பை பரிந்துரை செய்ய முடியாது என அறிவித்திருந்தபோதும், ஆணைக்குழுவில் 2012 ஆம் ஆண்டின்போது திறைசேரியின் பிரதிநியாகவிருந்தவரால் வெளியிடப்பட்ட PED/360/12/2(11) மற்றும் 2012 யூலை 18 ஆந் திகதிய கடிதத்தின் மூலம் ஆரம்பச் சம்பளத்தில் 25 சதவீதம் அதி கூடிய வரம்புடன் சம்பளத்தை அதிகரிப்பதில் பாதிப்பில்லை எனும் குறிப்புக்கமைய இவ்வாறு சம்பள அளவுத் திட்டம் அதிகரிப்புக்குள்ளாகி இருந்தமை இதன்போது புலனாகியது.
- (உ) காப்புறுதிக் கம்பனிகளில் நடத்திற்குட்படாத சட்ட வரையறைக்குப் பதிலாக அறிமுகஞ் செய்யப்பட்ட அபாயத்தை எதிர்நோக்கும் அடிப்படையிலமைந்த கண்காணிப்பு விதிமுறையை ஆணைக்குழு 2016 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலிருந்தே கடைப்பிடித்தமையால் ஆயுட்கால கூறு ஒன்றை ஏற்படுத்துவதற்கான ஆயுட்காலக் கணிப்புப் பதவி, உதவி ஆயுட் காலக்கணிப்புப் பதவி ஆகிய பதவிகளுக்கும் 02 சி.ரேஷ்ட நிறைவேற்றுத்தர / நிறைவேற்றுத்தர பதவிகளுக்கும் 2016 யூன் 09 மற்றும் டிசெம்பர் 07 ஆகிய தினங்களிலும் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. 2016 ஆம் ஆண்டில் ஆயுட் காலக் கணிப்புப் பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் உத்தியோகத்தர் ஒருவர் ஆட்சேர்க்கப்பட்டிருந்ததுடன், 2017 ஒக்டோபர் 31 முதல் அப்பதவி வெற்றிடமாக இருந்தது. அவ்வாறே, உதவி ஆயுட் காலக் கணிப்புப் பதவியும் 2016 முதல் 2018 யூலை 24 வரை வெற்றிடமாகவே இருந்தது.

5. நிலைத்து நிற்கவல்ல அபிவிருத்தி

5.1 நிலைத்து நிற்கவல்ல அபிவிருத்திக்கான நோக்கத்தை அடைதல்

நிலைத்து நிற்கவல்ல அபிவிருத்தி தொடர்பான ஐக்கிய நாடுகளின் 2030 ஆம் ஆண்டிற்கான “நிகழ்ச்சி நிரலின்” பிரகாரம் சகல அரசு நிறுவனங்களும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுவதுடன், மீளாய்வாண்டில் தமது பரப்பெல்லைக்குள் வரும் பணிகளை எவ்வாறு அமுலாக்கலாம் என்பதை இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழு அறிந்திருக்கவில்லை.

6. கணக்களிப்பொறுப்பும் நல்லாளுகையும்

6.1 நிதிக்கூற்றுக்களைச் சமர்ப்பித்தல்

2003 யூன் 02 ஆந் திகதிய பீஈஐ/12 ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றறிக்கையின் 6.5.1 ஆம் பிரிவின் பிரகாரம் நிதியாண்டு முடிவடைந்து 60 நாட்களுக்குள் வரைவு ஆண்டறிக்கையும் நிதிக்கூற்றுக்களும் கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமாயினும், மீளாய்வாண்டின் அங்கீகரிக்கப்பட்ட இறுதி நிதிக்கூற்றுக்கள் 2018 யூன் 01 ஆந் திகதியன்றே கணக்காய்விற்குச் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.

6.2 பொருட் கொள்வனவும் ஒப்பந்த நடவடிக்கைகளும்

6.2.1 தாமதமாகிய செயற்திட்டங்கள்

கணனி முறைமைச் செயற்பாட்டு அறையில் குளிர்நீட்டியைப் பொருத்துவதற்கு பொறியியல் பணிகளுக்கான தேசிய பொறியியல் மதியரைப் பணியகத்துடன் ரூபா 1,758,654 ஒப்பந்தப் பெறுமதியில் (பெறுமதி சேர் வரி நீங்கலாக) ஆணைக்குழு 2016 மே 11 ஆந் திகதி உடன்படிக்கைகளில் ஈடுபட்டதுடன், 2016 யூன் 07 ஆந் திகதி ரூபா 50,000 முற்பணமாக வழங்கப்பட்டுமிருந்தது. உடன்படிக்கையின் பிரகாரம், 2018 பெப்ரவரியில் நிறைவடைய வேண்டிய இப்பணி கணக்காய்வுத் தினமான 2018 ஆகஸ்ட் 06 ஆந் திகதியளவிலும் நிறைவடையாதிருந்தது.

6.3 பாதீட்டுக் கட்டுப்பாடு

ஆணைக்குழுவின் பாதீடு செய்யப்பட்ட வருமானமும் செலவினமும் உள்ளவாறான பெறுமதிகளும் ஒப்பிடப்படுகையில் 100 முதல் 246 சதவீதம் வரையான வேறுபாடுகள் அவதானிக்கப்பட்டதால் பாதீடானது ஆக்கபூர்வமான முகாமைத்துவக் கட்டுப்பாட்டுச் சாதனமாகப் பயன்படுத்தப்படவில்லை என அவதானிக்கப்பட்டது.

7. முறைமைகளும் கட்டுப்பாடுகளும்

கணக்காய்வின்போது அவதானிக்கப்பட்ட முறைமைகள் மற்றும் கட்டுப்பாட்டுக் குறைபாடுகள் அவ்வவ்வபோது ஆணைக்குழுவின் தலைவரது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டன. பின்வரும் கட்டுப்பாட்டுத் துறைகளில் விசேட கவனம் தேவைப்படுகின்றது.

முறைமைகள் மற்றும் கட்டுப்பாட்டுத் துறை	அவதானிப்புகள்
(அ) செயற்பாட்டுக் கட்டுப்பாடு	(i) ஆணைக்குழுவின் செயலினத்தை ஈடுசெய்வதற்காக கார்ப்புறுதி உரித்துறுதியாளர்களது பாதுகாப்பு நிதியத்தின் வருடாந்த வட்டியில் 20 சதவீத வரம்பிற்குட்பட்ட பணத்தைப் பெறுதல்.
(ஆ) கையிருப்புக் கட்டுப்பாடு	(i) ஒவ்வொரு பொருளையும் இலகுவாக வெவ்வேறுபடுத்தி இனங்காண்பதற்காக கையிருப்பை பொதி செய்தல். (ii) எழுதுகருவி வகைப் பொருட்களது பதிவேட்டில் கையிருப்பு மட்டம் குறிப்பிடப்படாமை. (iii) மெதுவாக நகரும் எழுதுகருவி வகைப் பொருட்கள் உள்ளமை (iv) எழுதுகருவி வகைப் பொருட் கையிருப்பை நேரடியாகச் சரி, பிழை பார்த்தபோது கையிருப்புப் பதிவேட்டுடன் வேறுபாடுகள் நிலவியமை
(இ) நிதிக் கட்டுப்பாடு	(i) கட்டுநிதியைத் தீர்த்து வைப்பதில் தாமதம்

- (ii) முறைப்படி மதிப்பீடு செய்யாது - நிதியை பெறுதல்
- (iii) பதிவேடுகள் நாளதுவரையாக்கப்படாமை
- (ஈ) வருமானக் கட்டுப்பாடு மீளாய்வாண்டிற்கான வருமானத்தை முறையாக இனங்காணாமை
- (உ) சொத்து முகாமைத்துவம் இனங்காண்பதற்கான சுட்டிலக்கம் சரியாக இல்லாமை